



□□□□ :

Written by

Wednesday, 30 July 2008 07:04 -

---

அவலயையும் உப்பயையும் சரேத்து வதக்கவும்.

சயெத்து வதைத் திருக்கும் பொடியை மலே  
தபிவி கொஞ்சம் பிரட்டி இறக்கி வகைக்கவும்.

தொட்டுக்கொள்ள எதுவும் வணட்டாம்.  
விரும்புகிறவர்கள் கொஞ்சம் தயிர் சதேத்து  
அப்படியே சாப்பிடலாம்.

(பிள்ளைகள் மிகவும் விரும்புவார்கள் இந்த  
போஹா வகைகளை.)

<http://tamilmeal.blogspot.com/>